

கணபதி துணை,
ஸ்ரீ மீனாட்சி துணை,
பாண்டி நாட்டிலேயுள்ள
மதுராபுரியைச் சார்ந்த
முப்பையூரின்கண்
எழுந்தருளியிருக்கும்

வீரமாளிகையம்மை பேரில்

கலித்துறை
அகவல்
குமமி
எச்சரிக்கை
பராக்கு
—:0:—

இவை
தேவகோட்டை
இலுப்பைக்குடிக்கோயில்
சூடாமணிபுரமுடையார்
நாக. வெ. வெ.

இலட்சுமணன்செட்டியாரவர்கள்

கேட்டுக்கொண்டபடி
யாழ்ப்பாணத்து நல்லூர்
பரம்மஸ்ரீ

PANDIT. வே. கநகசபாபதிஜயரவர்கள்
பாடியன.

யாழ்ப்பாணம்
விவேகாநந்தயந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டன.

கலி: ௩௦௦௪, சுபகிருதுஸ்ரீ ஆடிமீ

1902.

சிவமயம்.

வெண்பா.

பார்பூத்த பச்சைப் பசுங்கொடிபோன் முப்பைவளர்
பேர்பூத்த காளிபதம் பேசுதற்கு—கார்பூத்த
சார்ந்தபுளி யாலமுறை சர்க்கரைவிநாயகனை
நேர்ந்துபதம் நெஞ்சே நினை.

கலித்துறை.

பொன்னாட்டினிலுள்ளபொற்பகத்தேகொண்டியூவுலகி
லென்னாட்டையும்வென்றநன்முப்பையூரிலெழுந்தருளு
மின்னாட்டமுன்றுடைமகாளிசாமுண்டிவீரிபதந்.
தென்னாட்டிலுள்ளவர்சேவித்துவாண்கதிசேர்குவரே. (க)

வீரத்தினாலுயர்மகாளிதேவர்விரைமலர்தூய்
வாரத்தினாலடிபோற்றிடுமுப்பைவளங்கெழுமுர்ப்
பாரத்தனத்திபயிரவ்ஞூரிபசுநிறத்தி
நரத்தொடைபுனைவேதாளியென்னெஞ்சிருப்பவளே. (உ)

பேரார்பவக்கடல்பேணூர்தவங்கள்பிறப்புமுற்றத்
தேரார்தவநெறியோராரர்செவ்வாம்பல்செறிகழனிச
சீரார்தருமுப்பையூர்த்திருக்கோயில்சிறந்தமரும்
பேரானுமுக்கிரமகாளிநாமங்கள்பேசிலரே. (ஈ)

நீருந்தடமும்பொலிமுப்பையூரினிவியும்ப
ராரும்பரவவாரந்தருநாயகியர்க்கமுடன்
சீருந்திருவும்படைத்திட்டதாருகற்செற்றதையல்
பெரும்புகழுமுரைத்திடநீங்கும்பெருந்துயரே. (ச)

உன்னைக்கருதியிருப்பார்வினைகளொழித்தற்கென்றும்
பொன்னைப்புடமிட்டுத்தங்கமதாக்குதல்போற்புரிந்தே
செந்நெற்கழனிசழஞ்சுள்முப்பையூர்தனிற்சேர்வதனாற்
பின்னற்சடைமுடிமகாளியென்றுனைப்பேசுவரே. (ஊ)

அந்தரியாமனாகந்தரியம்பிகையாரணத்தி
 புந்திரிதைந்தபுராதனிகாரணிபூணிசீர்
 முந்திடுமுப்பையில்வந்திடுமுக்கணிமுன்னவளே
 செந்துவர்வாய்ப்பகங்கிள்ளாயெனவினைசிந்திடுமே. (க)

காணப்பெற்றேன்முப்பையூர்க்காளிநின்பதங்கண்டுபத்தி
 பூணப்பெற்றேன்கவிமலைகள்கொண்டுபுகழ்ந்துதுதி
 பேணப்பெற்றேனுனதன்பரைக்கூடிப்பிழையொழிந்து
 மாணப்பெற்றேனிநியந்தகன்றூனும்வரவஞ்சமே. (எ)

ஆக்கத்தினுயர்முப்பைநல்லூர்தனிலாரருள்சேர்
 நோக்கத்தினுடவண்மேவுதலாற்சென்றுநோற்பவர்கள்
 போக்கற்றுநின்றமெய்யன்போடனுதினம்போற்றிசெய்து
 காக்கக்கருதுவர்காண்கனிவாய்மொழிக்காரிகையே. (அ)

தென்னவன்கூடற்கணித்தாகமுப்பைசிறக்கவரு
 முன்னவளேதிருத்தாண்டவழார்த்திக்குமுன்னடித்த
 வன்னக்கருங்குமுன்மாகாளிமாதங்கிமாதர்வலைப்
 பின்னற்படாமற்பிரித்தாள்வதென்றுபிணக்கறவே. (க)

ஒன்றாதசெய்கையவா கித்தீயவொழுக்கநெறி
 நின்றொனினுமொருதாந்நெஞ்சிநினைந்துநிதம்
 பொன்றாதவீமகாகாளியுப்பைபொலிபவளே
 என்னூர்பெருமிதமுற்றிறமாந்தங்கிருப்பார்களே. (க0)

தாயாகியண்டசாசரமீன்றதவக்கொடியே
 வாயாதிபொன்பதுவாயுமடைக்குமுன்வந்தருள்வாய்
 நாயாதிகீழினமென்னினுமுப்பையிநண்ணுமென்றால
 மாயாமல்வைக்குமகாகாளிதேவிமனோன்மணியே. (கக)

செப்பைப்பழித்தமுலைக்கொடிதேவர்தினம்பணியு
 முப்பைப்பதியமாமாகாளியென்றுமுடிவுமுத
 செப்புச்சொலற்கரிதாகியநீவியையொன்றினல்லாற்
 றப்பிப்பிழைத்தலரிதுகண்டிப்பவசாகரமே. (க2)

கந்தாமுப்பையில்வாழ்குவிதன்னைத்துதித்தவந்து
 சந்ததம்போற்றுமடியார்பதங்களைச்சாரந்துறுவோ

ரித்திரகுதியர்தம்பதமேவியிடரடையார்
சுந்தரியாமளையந்தரிபாதங்கடுன்னுவரே. (௧௩)

நாயேனினதுதிருவடிப்பத்திரலமறியாப்
பேயேனெனநினைந்தென்றனைக்கிற்பிறருமுண்டோ
வேயானதுமிளிர்முத்தீனுமுப்பையின்மேவியமர்
தோயாதபூந்துகிறொன்மறைதேடியதுவொளியே. (௧௪)

அந்தாமரைமிசையன்னங்கள்வைருமணிகொள்முப்பை
வந்தாதரித்துவளர்பசும்பொற்கொடிமாதங்கியே
சிந்தாகுலந்தனைத்தீர்த்தெனையாண்டுசிறப்பருளி
நந்தாப்பெருவளநல்கிடுவாய்நனிநாயகியே. (௧௫)

அ க வ ல்.

திருவளர்மருமத்துருவளர்கோலு
மருவளர்தாமரைமலருறைபிரமலு
மெத்திசையோர்களுமெண்ணிலா முனிவருஞ்
சத்துறுவேதமுந்தாமறியொண்ணாச்
சிற்பாசின்மயசிதம்பாவடிவுடைச்
சொற்பதங்கடந்தசுந்தரக்கடவுள்
துணிவுறுமலயத்துவசமன்னன்
மணியெனப்பெற்றவணியியலன்னம்
வெள்ளைச்சிறுகைக்கிள்ளைப்பிள்ளை
யெள்ளருங்குயிலெனவியம்பும்பேடை
யலகிவ்சராசரமனைத்தையுமீன்று
மிலகுறுங்கன்னியெனும்பெயர்புனைந்து
பங்கயத்துறைபவர்பாசிவணங்கு
மங்கயற்கண்ணியாகியவன்னையை
யருளொடுகடியறுபத்துநான்கெனுந்
திருவிளையாடல்செய்தினிதமாந்த
விதுமதுப்பிலிற்றியவேதுதன்னை
பதுரையென்னும்வான்பெயர்புனைந்த

நன்னகர்தன்னைத்தன்னிடத்துடைய
 பன்னரும்புகழ்சேர்பாண்டிமண்டலத்திற்
 மெங்கினங்குலையுடன்சீர்வளர்பனச
 மங்கலவருக்கைமாம்பழங்கதலி
 மாதுளங்கனியுடன்மதுரநாரங்க
 மேதகுகலியுமிகுமதுரசமுஞ்
 சீதமர்குடசஞ்சேர்ந்திகனியும்
 சிந்திமீதேன்கள்செறிந்துசீராறா
 யுத்தியைநிரப்பியுயர்வயலேறிச
 செந்நெலினுற்றைச்சீர்பெறவளர்த்துக்
 கன்னலுங்கமுகுங்கசியநன்றாட்டி
 யமுதினுஞ்சுவைத்தெனவவனியோர்க்கேற்று
 மமுதர்மாநகரினுமழகினிற்சிறந்து
 சோலையும்வானியுந்துலங்குசெய்குன்றுஞ்
 சாலையுஞ்சதுக்கமுந்தமனியம்ன்றமுங்
 கோபுரமணிமதில்குலவியசிகர
 மர்புரமாவணம்வளமிகப்பெருகிய
 முப்பையூநகரின்முதல்வியேயுமையே
 செப்பமாருலகோர்செய்தவப்பயனே
 சங்கரசிவபிரான்தற்பரசதாசிவன்
 மங்கலையுமையாள்வடிவொளிர்மச
 காரணிதற்பரைகாளிலங்கார
 சீரணியம்பிகைசெல்வியேதிருவே
 இத்திரைநாமகளித்திரன்றேவி
 சுந்தரிவாமைதுலங்கியசேட்டை
 லளிதைமாதேவியினியசாமுண்டி
 வளமுறுபைபரிமதங்கியேயாதுயாங்
 கன்னியர்பதம்பணிகொளரியேசிவையே
 சென்னியின்மதியமுந்திருச்சடையழகும்
 அருண்மழைபெருகியவம்புயமுதமும்
 வரமிகுவரிவிழிவாய்ந்தமுககண்ணும்
 நத்துமுக்குத்திருணுகுபில்லாக்கு
 வைத்திடுநாசிவைவளம்பெறுமழகுங்
 கோலமார்வக்கிரங்கொண்டபல்லழகுஞ்

சீலமார் கொப்புச்சிறந்திடுகம்மல்
 முருகுடன்மச்சமுன்னெதிரணியும்
 விரைகருநாகமேவுகாதணியும்
 யட்டிகையாரமிசைநவரத்ந
 வட்டமார்பதக்கமல்கியசரப்பணி
 கொத்துமுத்தாரங்குளிர்மணியாரம்
 வைத்தொளிர்கின்றவண்ணமார்கமுத்துந்
 தாருகன்சம்பன்றகுதிருச்சம்பன்
 வீரமார்மகிடன்விறன்மதுகைடவன்
 தூம்பிரலோசனன்றுதிசண்டமுண்டன்
 மேம்படுரத்தபீசனங்குரனே
 ஆதியாமசுரரையழித்தபல்படைகண்
 மீதுறக்கங்கணமிகுபாசிபந்து
 சரிவளைநாகஞ்சவிதமாராழி
 வரமிகுதிருக்கரமாட்சிசேரழகுங்
 குடத்தினிற்பருத்துக்கோன்மதவேண்ம
 குடத்தினைச்சினந்துருவிந்தழுகொழிர்ந்து
 சாயாத்தகையாத்தண்ணெனவெச்சென
 மீயாரமுதம்விளைந்திடுஞானமாய்க்
 கச்சினுளடங்காக்கனத்திடுதனமு
 மெச்சிடுகற்பகமேவிடுவல்லியாய்த்
 துடியினும்வானிற்றேற்றியமின்னற்
 கெரடியினுஞ்சிறந்தகோலமாரிடையு
 மிந்திரவர்ணப்பட்டுநல்லுடையுஞ்
 சுந்தரச்சதங்கைதுலங்கியதண்டை
 பாடகநாயுரம்பாதசாலந்திரு
 வேடவிழ்சதங்கையிலங்குகாலாழி
 யாதியவணிசெயம்புயப்பாதமும்
 பச்சைமாமேனிப்பண்புறுமழுகும்
 பிச்சிமந்தாரைபெருகுசெவ்வாம்ப
 லாத்திகூதாளமம்புயந்துளசி
 மீத்தகுமல்லிகைவெட்சிசெவ்வந்தி
 யாதியநறுமலர்மாலிசையசையக்

கோதமாருக்கிரங்கொன்முடிமதி
 வுங்காரசத்தமேலுலகெலாநடுங்கச்
 சிங்காரமாருளைச்செலியிர்வாலு
 மும்மையும்குளைந்துமுந்துகானுக்குஞ்
 செம்மணிச்சதங்கைகிங்கினியாடச்
 சேர்ந்திடுசிங்கவாகனஞ்செறிந்து
 குடமுழாப்பணவங்கொக்கரைதடாரி
 திடமிகுமுறுமிதித்திபுள்ளங்குழல்
 பேரிதைதக்கைபெருகியநிசாளஞ்
 சீரியதவண்டைதிண்டிகைமத்தள
 முருடுன்மொந்தைமுதிர்ந்தவெக்காளந்
 திருமிகுமிடக்கைசிறந்திடுமுடுக்கை
 பம்பைதம்பட்டம்பரவியசல்சரி
 நம்புசீர்மதங்கநவின்றிடுசங்கஞ்
 சின்னமுந்தாரையுஞ்சிறந்திடுவாங்கா
 முன்னியதிமிரிமுகவணைமுழங்க
 வீணைசாரங்கிமெல்லொலியியம்ப
 வாணகைக்கொடிசுடைமயிலியல்விசிறி
 யால்வட்டம்மழகமைந்திடுகவரி
 சீலமார்கட்டியஞ்சேர்ந்திடுதண்டம்
 பிச்சமார்பிலிபெயர்ந்தழகெறிப்ப
 வானவர்முனிவர்மண்ணவர்துதிப்ப
 மாளிகர்விழியார்வரைநடமியற்ற
 சந்திரவாணந்தபனனேர்வாணம்
 விந்தைமத்தாப்புவினிலவிறிசு
 தாரகைவாணஞ்சக்கரவாணஞ்
 சீர்பகல்வெற்றிதிரைகடன்முழங்கி
 தோடணிசக்கரஞ்சுழலுறுசக்கரம்
 பிடுறகாவடிபெருகுதேர்கோட்டை
 வாணமுங்குரங்குவாணமாலாவுஞ்
 சீலமாரத்திங்களின்வாணம்
 நெளிநுளைவாணநேர்ந்திடுகலாபி
 கழிதருவாணஞ்சுறைசார்வாணங்
 குண்டுபிரங்கிகோலமாரதிர்வெடி

யெண்டிசையினுமிகவெழின்பெறமுழங்கப்
 பூமலர்மாரிபுவியினைநிறைப்ப
 நேமமார்தீயநிறைந்தொளிசிறப்ப,
 வகின துந்தாமமுமரியசீர்வேள்வி
 மிகுபெருந்துமமுமீண்ணினையளப்ப
 விருக்கெசுசாமியலதர்வணத்தின்
 வருக்கமார்சாகைவகைநனியாய்ந்து
 பதஞ்சடைகிரமம்பாங்குறவுச்ச
 மிதஞ்செறிதாரமிசைதொளிமுழங்க
 திருவுலாப்போந்துசெசத்தினுக்கருளு
 மருமருந்தாகியவம்மையேபரையே
 பூம்புகார்நின்றும்போந்திவெசியர்
 மேம்படுகுலத்தின்மிக்கசிந்தாமணி
 இருப்பைக்குடிக்கோயிலேய்ந்துளமகிமை
 தரிப்புறுவேங்கடாசலப்பெயர்ச்செட்டியார்
 கொடைநடையோகைகுணநடுநிலைமை
 வடிவெலர்ஞ்சிறந்தமாமணித்தீயம்
 லட்சுமணச்செட்டியாரிந்திரைவசீகர
 லட்சணவேங்கடாசலேந்திரச்செட்டியார்
 பூமிநேர்பொறையும்புகழூர்ளிராம
 சாரிசீர்ச்செட்டியார்சம்பனமனோகர
 கர்ச்சியப்பப்பெயர்நண்ணியசெட்டியார்
 வாச்சசெந்திருமுகமங்கலகுணகர
 வெண்ணுநற்சேதுராமனாதச்செட்டியார்
 ரண்ணுசீர்யழ்நியப்பச்செட்டியார்
 வண்ணமாரிங்கிவர்மனமகிழ்செல்வம்
 புத்திரர்களைத்திரம்பொங்குசீராயுண்
 மித்திரர்களைதைவிளங்கிமென்மேலுந்
 திடமிருகாத்நிரந்தேவிரின்பத்திமை
 வடிவுறுமன்னதானநன்மாட்சி
 வர்த்தகப்பெருக்கமரக்கலவளங்கள்
 நித்தமுநல்குகநிமலைமாகாளியே.



ROJA MUTHIAH
 47, HOSPITAL STREET
 KOTTAIYUR - 623 108
 P.M.DIST. INDIA

அ

கு ம் மி.

துங்கயிகும்புளியாலத்தின்மேவிய
தும்பிமுக்கணநாயகன்பாதங்கள்
செங்கையாற்குப்பிரந்தேவிபதமலர்
தேடிக்கும்மியடியுங்கடி

(5)

இந்திரர்வானவர்சந்திரசூரிய
பேகாந்தரூணியர்போற்றிசெயும்
அந்தரியாமளோசுந்தரிபாதத்தை
யண்டிக்கும்மியடியுங்கடி

(2)

வேதாந்தத்துட்பொருளாகியசூரியை
வெற்றிமகிடனைச்செற்றநல்விந்தையை
நாதாந்தந்தன்னினடித்தவடன்பதம்
நாடிக்கும்மியடியுங்கடி

(4)

கொண்டையிற்பூச்சுள்சூலுங்கிச்சிறந்திடக்
கோதும்வரியளிமீதுபறந்திட
தண்டைகொலிசுசுதங்கைமுழங்கிடத்
தாவிக்கும்மியடியுங்கடி

(8)

யின்னார்வரிவிழிமைகளிலங்கவே
வெள்வளைகங்கணந்தாமுந்துலங்கவே
பொன்னார்சூடமுலைதாருங்குலங்கவே
போற்றிக்கும்மியடியுங்கடி

(10)

துட்டமகிடனைவெட்டியவிரத்துதச்
சூலம்பிடித்தருள்கோலத்தைவாரத்தை
மட்டில்லாத்நாகற்செற்றகிறத்தினை
வாழ்த்திக்கும்மியடியுங்கடி

(11)

புண்ணியமேவியமுப்பைநகரொளிர்
பூர்ணிகாரணியாரணிசீர்
வண்ணமலரிணைநேரும்பதங்கள்
வாழ்த்திக்கும்மியடியுங்கடி

(17)

சண்டி கையம்பினைமாதரிமாஸினி
 சங்கரியந்தரியோங்காரி
 மிண்டியதாருகற்செற்றிடுவிந்தையை
 வேண்டிக்கும்மியடியங்கடி

(அ)

நீடங்கஞ்சவ்வாதுகமகமெனநல்ல
 நெற்றியிற்சுஸ்தூரிசுமுசுமென்ன
 மாடங்கள்கூடங்கள்சேர்ந்திடுமுப்பையூர்
 வாழ்த்திக்கும்மியடியங்கடி

(ஆ)

இந்திரலோகத்தரம்பையுருப்பசி
 லட்சுமிநாமகள்வந்துநிதம்
 அந்தரியம்மையைப்பூசிக்கிரூர்வார்த்து
 ஆடிக்கும்மியடியங்கடி

(ஈ)

வீரமிசுஞ்சிங்கவாகனமேறியே
 வெற்றியிசுங்கருணைத்திறந்தேறியே
 ஆரணியம்மையெழுந்தருள்கோலத்தை
 யாடிக்கும்மியடியங்கடி

(ஊ)

தன்னைவணங்கியதேவர்முனிவரர்
 தங்களுக்கின்னருடானுமுதவியே
 கன்னிகையெங்களைக்காக்குந்திறத்தினைக்
 கண்டுக்கும்மியடியங்கடி

(஋)

வேதமுடிவாய்ப்பிரணவமாகியே
 மேவியமந்த்ரரூபமதாய்
 ஆதியுமந்தமுமாகியகாளிமுன்
 னாடிக்கும்மியடியங்கடி

(ௌ)

சித்திரமேவியபத்திரகாளிமெய்ச்
 சீர்கெழுமற்புதகாரணியை
 சுத்தகிர்பாகரவுத்தமியம்மையைச்
 சொல்லிக்கும்மியடியங்கடி

(ஐ)

பூமியும்வானுமுலக்மும்வாழவே
 பொற்புமிசுங்காளிநல்லருள்வாழவே

ஏமயிருமுப்பையூர்மிகவாழவே
எண்ணிக்கும்மியடியங்கடி

(20)

எ ச் ச ரீ க் கை க.

திருவார்புக முருண்மேவிய தேவீ
சீரார்தரு முப்பைநகர்த் திருவே
உருவார்பரை யுமையாமளை யெரளியே
தூங்காரநல் வழிதேறிய வெரவியே
மருவார்புமுன் மகிடாரியே மணியே
வனமாலிகை யுடையார்பணி வாழ்வே
கருவாருயிர் தமைக்காத்தருள் கண்ணை
கருணைகர வாமேவிய கதியே

எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை
எச்சரீக்கை

ப ரா க் கு.

சீர்வளரு முப்பைநகர்த் திருவே
சிங்கார நீங்கார வருவே
ஏர்வளரும் பிரணவமா ரருவே
எண்ணியன எண்ணியருள் குருவே
தார்வளருஞ் சடைமுடியெந் தாயே
சாம்பவியே முக்கணிமெய் நீலீ
பார்வளரும் பரஞ்சடரே நிதியே
பாவலர்சோ வின்னுரையி ன்றுதியே

பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு
பராக்கு

திருச்சிற்றம்பலம்.

